

எனது இல:NP/07/10/02/207

மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு,
வடக்கு மாகாணம்.
யாழ்ப்பாணம்.

2023.01.30.

செயலாளர், நிதியும் திட்டமிடலும் மற்றும் உள்ளார்ட்சி அமைச்சு,
மாகாண காணி ஆணையாளர்,
மாகாண காணி ஆணையாளர் தினைக்களம்,
வடக்கு மாகாணம்.

வடக்கு மாகாணப் பொதுச்சேவையின் காணி ஆணையாளர் தினைக்களத்தின் வெளிக்களப் போதனாசிரியர் பதவியில் தரம் III மற்றும் தரம் IIஇல் உள்ளவர்களுக்கான விணைத்திறமைகாண் தடைப் பர்ட்சை – 2019 (I) 2023

வடக்கு மாகாண கெளரவ ஆளுநர் அவர்களால் அனுமதிக்கப்பட்டதும் 2013.01.01ம் திகதியிலிருந்து செயல்வலுவில் உள்ளதுமான வடக்கு மாகாண பொதுச்சேவையின் காணி நிர்வாகத் தினைக்களத்தின் வெளிக்களப் போதனாசிரியர் பதவிக்கான சேவைப் பிரமாணக் குறிப்பின் ஏற்பாடுகள் மற்றும் அவற்றில் காலத்திற்குக்காலம் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் ஆகியவற்றுக்கு அமைவாக, காணி நிர்வாகத் தினைக்களத்தின் வெளிக்களப் போதனாசிரியர் பதவியின் தரம் III மற்றும் தரம்II ஆகியவற்றிலுள்ள அலுவலர்களுக்கான விணைத்திறமைகாண் தடைப்பர்ட்சையானது செயலாளர், மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு அவர்களால் 2023 ஆம் ஆண்டு நடாத்தப்படும் என இத்தால் அறிவிக்கப்படுகின்றது.

2.0 தகைமைகள் :

குறித்த பதவியின் தரம் III இலுள்ள அலுவலர்கள் 1வது விணைத்திறமைகாண் தடைப்பர்ட்சைக்கும், தரம் II இலுள்ள அலுவலர்கள் 2வது விணைத்திறமைகாண் தடைப்பர்ட்சைக்கும் தோற்றுவதற்குத் தகைமை பெறுவர்.

3.0 விண்ணப்ப படிவம்

3.1 பர்ட்சார்த்திகள், இச்சுற்றுக்கையுடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தினை தமது சொந்தக் கையெழுத்து மூலம் பூர்த்தி செய்து தமது தினைக்களத்தலைவர் ஊடாக “செயலாளர், மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு, வடக்கு மாகாணம், இல: 393/48, கோவில் வீதி, நல்லூர், யாழ்ப்பாணம்.” எனும் முகவரிக்குப் பதிவுத் தபாலிலோ / கைமூலமான தபால் முறையிலோ அனுப்பி வைத்தல் வேண்டும் என்பதுடன் விண்ணப்பத்தின் நிழற்படப் பிரதியை தம்வசம் வைத்துக்கொள்ளுதல் பயனுள்ளதாகும்.

3.2 விண்ணப்பங்கள் அனுப்பி வைக்கும் கடித உறையின் இடது பக்க மேல் மூலையில் “ NP/07/10/02/207 ” எனும் அடையாளக் குறியீட்டு இலக்கம் குறிப்பிடல் வேண்டும். விண்ணப்பங்கள் அனுப்பி வைக்கப்படவேண்டிய இறுதித் திகதிக்குப் பின்னராகக் கிடைக்கப்பெறும் விண்ணப்பங்களும் உரிய தகவல்களைப் பூர்த்திசெய்திராத விண்ணப்பங்களும் நிராகரிக்கப்பட்டு அவை தொடர்பில் உரிய அலுவலர்களுக்கு அறிவிக்கப்படும்.

3.3 விண்ணப்பங்கள் அனுப்பி வைக்கப்படவேண்டிய இறுதித் திகதி 2023.02.14 ஆகும்.

4.0 பர்ட்சார்த்திகளின் ஆளடையாளம்:- பர்ட்சார்த்திகள் தாம் தோற்றும் ஒவ்வொரு பாடத்திற்கும் மேற்பார்வையாளர் திருப்தியறும் வகையில் தங்களது ஆளடையாளத்தை நிருபிக்குமாறு வேண்டப்படுகின்றனர். ஆளடையாளத்தை நிருபிப்பதற்குப் பின்வரும் ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைச் சமர்ப்பித்தல் வேண்டும்.

- (i) ஆட்பதிவுத் தினைக்களத்தினால் வழங்கப்பட்ட தேசிய அடையாள அடை
 - (ii) செல்லுபடியாகும் இலங்கைக் கடவுச்சீட்டு (Passport)
 - (iii) செல்லுபடியாகும் சாரதி அனுமதிப் பத்திரம் (Driving License)
- மேற்குறிப்பிடப்பட்ட ஆவணமொன்றைச் சமர்ப்பிக்கத்தவறும் பர்ட்சார்த்திகள் ஒவ்வொருவரினதும் பர்ட்சார்த்த உரிமை இரத்துச் செய்யப்படலாம்.

5.0 பர்ட்சைக் கட்டணம்:-

- 5.1 முதன்முறையாக இப்பர்ட்சைக்குத் தோற்றும் அலுவலர்கள் பர்ட்சைக்கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை.
- 5.2 ஏனைய பர்ட்சார்த்திகள் ஒரு பாடத்திற்கு மட்டும் தோற்றுவதாயின் ரூபா 250 ஜியும், ஒன்றிற்கு மேற்பட்ட பாடங்களுக்குத் தோற்றுவதாயின் ரூபா 500 ஜியும் வடக்கு மாகாணத்தில் அமைந்துள்ள எந்தவொரு அஞ்சல் அலுவலகமொன்றிலும் செலுத்தி காசக்கட்டளையினை “செயலாளர், மாகாண பொதுச்சேவை ஆணைக்குமு, வடக்கு மாகாணம்” என்ற பெயருக்கு யாழ்ப்பாணத் தபால் அலுவலகத்தில் மாற்றக் கூடியவாறு செலுத்துதல் வேண்டும்.
- 5.3 விண்ணப்பதாரி காசக்கட்டளையின் நிழற்படப் பிரதியை தம்வசம் வைத்துக்கொள்ளுதல் பயனுள்ளதாகும். இக்கட்டணம் மீன்ச் செலுத்தப்படமாட்டாது என்பதுடன் கட்டணத்தை வேறு ஏதும் பர்ட்சைக்கு மாற்றவும் முடியாது.

6.0 அனுமதி அட்டை :

விண்ணப்பங்கள் முறைப்படியாக சமர்ப்பிக்கும் அலுவலர்களுக்கு, வடக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குமு செயலாளரினால் பர்ட்சைக்கான அனுமதி அட்டைகள் அனுப்பிவைக்கப்படும். எவ்வாறாயினும், பர்ட்சார்த்தியோருவருக்குப் பர்ட்சைக்கான அனுமதி அட்டை வழங்குதலானது அவர் பர்ட்சைக்குத் தோற்றுவதற்கான சகல தகைமைகளையும் பூர்த்தி செய்துள்ளார் என்பதற்கான சான்று அல்ல என்பதுடன், தகுந்த காரணங்களின் அடிப்படையில், பர்ட்சைக்குத் தோற்றுவதற்கான தகைமைகளில் மாற்றம் ஏற்படலாம் என்பதையும் கவனத்திற் கொள்ளுதல் வேண்டும். மேலும், பர்ட்சைக்குத் தோற்றும் அலுவலர்கள் பர்ட்சை மேற்பார்வையாளருக்கு தங்களின் கையொப்பங்கள் உறுதிப்படுத்தப்பட்ட அனுமதி அட்டைகளைச் சமர்ப்பித்தல் வேண்டும். அத்தகைய அனுமதி அட்டைகள் இல்லாமல் பர்ட்சைக்குத் தோற்ற இடமளிக்கப்படமாட்டாது. எவ்வேறும் பர்ட்சார்த்தி ஒருவருக்கு பர்ட்சைத் திகதிக்குக் குறைந்தபட்சம் 3 நாட்களுக்கு முன்னரேனும் பர்ட்சைக்கான அனுமதி அட்டை கிடைக்கப்பெறாவிடின் அவர் அதுபற்றி பின்வரும் விபரங்களுடன் வடக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குமுனின் செயலாளருக்கு கிடைக்கக்கூடிய வகையில் அறிவித்தல் வேண்டும்.

- கோரிக்கைக் கடிதம்,
- விண்ணப்பப் படிவத்தின் பிரதி,
- பணம் செலுத்தியிருப்பின் காசக்கட்டளையின் உறுதிப்படுத்திய பிரதி,
- விண்ணப்பம் அஞ்சலிடப்பட்ட அஞ்சல் அலுவலகம், பதிவு இலக்கம், திகதி.
- அனுமதி அட்டை அனுப்பிவைக்க வேண்டிய தொலைநகல் இலக்கம் (Fax No),

- 7.0 இப்பர்ட்சைக்குத் தோற்றுகின்ற அலுவலர்களுக்கு, பர்ட்சைக்குத் தோற்றக்கூடியவாறு தினைக்களத் தலைவர்களால் தாபனவிதிக்கோவையின் அத்தியாயம் XIIன் பிரிவு 19க்கு அமைவாக நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.
- 8.0 உத்தியோத்தர்கள் பர்ட்சையில் சித்தியெய்துவதற்காக ஒவ்வொரு பாடத்திற்கும் உரிய மொத்தப் புள்ளிகளில் குறைந்த பட்சம் நூற்றுக்கு நாற்பது (40%) வீதம் பெற்றுக் கொள்ளுதல் வேண்டும்.
- 9.0 பர்ட்சைக்கு விண்ணப்பித்துள்ள சகல பர்ட்சார்த்திகளும் தமக்கான பெறுபேறுகளை, வடக்கு மாகாண சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.np.gov.lk எனும் முகவரியில் Exam & Recruitments → Result எனும் தொடர்பின் ஊடாக பார்வையிடமுடியும் என்பதோடு, தனிப்பட்ட பெறுபேற்று அட்வணையானது உரிய நியமன அதிகாரிகளால் பர்ட்சார்த்திகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.

10.0 பாடத்திட்டம் :-

இணைப்பு I மற்றும் இணைப்பு II ஆகியன மூலம் குறிப்பிடப்பட்டுள்ளன. (தமிழ், ஆங்கிலம்)

11.0 மேலும், வடக்கு மாகாண சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.np.gov.lk எனும் முகவரியில் Exam & Recruitments → Advertisement எனும் தொடர்பின் ஊடாகவும் குறித்த சுற்றறிக்கையினைப் பெற்றுக் கொள்ளமுடியும் என்பதுடன், இச்சுற்றறிக்கையின் ஏற்பாடுகள்பற்றி தங்கள் அமைச்சின் / திணைக்களங்களின் / அலுவலகங்களின் கீழ்க் கடமையாற்றும் தொடர்புடைய அலுவலர்களுக்குத் தெரியப்படுத்துமாறும் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

கவனிக்கவும் :- இச்சுற்றறிக்கையின் மொழி மூலங்களில் ஏதாவது வேறுபாடு காணப்படின் தமிழ் மொழியே மேலோங்குதல் வேண்டுமென்பதுடன், இப்பர்ட்சை அறிவித்தல் மூலம் ஏற்பாடு செய்யப்படாத எவ்விடயம் தொடர்பாகவும் வடக்கு மாகாணப் பொதுச்சேவை ஆணைக்குமுச் செயலாளரின் தீர்மானமே இறுதியானதாகும். மேலும், இவ்விடயத்தில் ஏதேனும் தெளிவுபடுத்தல்கள் வேண்டுமென எதிர்பார்க்குமிடத்து, வடக்கு மாகாணப் பொதுச்சேவை ஆணைக்குமுவின் பர்ட்சைப்பிரிவின் 021 - 221 9939 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்.


சி.திருவாகரன்,
செயலாளர்,
மாகாண பொதுச் சேவை ஆணைக்குமு,
வடக்கு மாகாணம்.

சி.திருவாகரன்
செயலாளர்
மாகாண பொதுச்சேவை ஆணைக்குமு
வடமாகாணம்

பாடத்திட்டங்கள்

இணைப்பு I

1வது வினாத்திறமைகான் தடைப்பர்ட்செ (தரம் III)

1.	காணிச் சட்டம், ஒழுங்கு விதிகள் பாட இல (01) நேரம் - 03 மணித்தியாலங்கள்	100 புள்ளிகள்
I.	காணி அபிவிருத்திக் கட்டளைச் சட்டம்	
	a. படவரைவு	
	b. காணிக் கச்சேரி நடைமுறைகள்	
	c. பரிந்துரைகள்	
	d. தொடர்ச்சியாக வைத்திருத்தல்	
	e. அனுமதிப்பத்திரம் நீக்கம் / வாடகை நீக்கம்	
II.	அரசு காணிக் கட்டளைச்சட்டம்	
	a. காணி கையுதிர்க்கும் முறைகள்	
	b. வருடாந்த வாடகையினை அறவிடுதல்	
	c. ஆவணங்களை நீக்குதல்	
III.	காணியாட்சியினை மீஸ்பெறுவதற்கான சட்டங்கள்	
	அரசு காணி உடமைகளை மீஸ்பெறுவதற்கான நடைமுறைகள்	

Annexure I

1st Efficiency bar Examination for Grade III

1.	Land Acts, Regulation and Orders	Sub No (01)	Time – 03 Hours	100 Marks
I.	Land Development Ordinance			
	a. Mapping Out.			
	b. Land Kachcheri Procedure.			
	c. Nomination			
	d. Succession			
	e. Cancellation of Permit / Rent			
II.	State Land Ordinance			
	a. Method of Disposition			
	b. Recovery of Annual Rent			
	c. Cancelling Documents			
III.	Recovery Possession Act			
	Procedure for Recover the Possession of State Land.			

இணைப்பு II

2வது வினாக்கள் தடைப்பர்ட்சை (தரம் II)

01.	அலுவலக நிர்வாகம் மற்றும் தாபன விதிக்கோவை	பாட இல (02)	நேரம் - 02 மணித்தியாலங்கள்	100 புள்ளிகள்	
02.	கணக்கீடு மற்றும் நிதிப்பிரமாணங்கள்	பாட இல (03)	நேரம் - 02 மணித்தியாலங்கள்	100 புள்ளிகள்	
01	அலுவலக நிர்வாகம் மற்றும் தாபன விதிக்கோவை	இவ்வினாக்கள் தாபனவிதிக்கோவையின் பின்வரும் அத்தியாயங்களைத் தழுவித் தயாரிக்கப்படும்.			
		<ul style="list-style-type: none"> • அத்தியாயம் II :- ஆட்சேர்ப்பு திட்டங்களும் நியமிப்புக்களும் • அத்தியாயம் III :- இடமாற்றங்கள் • அத்தியாயம் IV :- மாதச்சம்பளம், தற்காலிகத்தகுநிலை, நிரந்தர தகுநிலை மற்றும் ஓய்வுதிய உரிமை • அத்தியாயம் V :- விடுவித்தல், முன்னர் வகித்த பதவிக்கு மீளானுப்புதல், சேவையை முடிவுறுத்தல் • அத்தியாயம் VIII :- மேலதிகநேரப் படிகள், விடுமுறை நாட்கள், விடுமுறை நாட்கொடுப்பனவும் படிகளும். • அத்தியாயம் XII :- விடுமுறை • அத்தியாயம் XIII :- புகையிரத ஆணைச்சீட்டுக்கள் • அத்தியாயம் XIV :- நாட்டினுள்ளே கடமை நிமித்தமான பிரயாணங்கள். • அத்தியாயம் XIX :- அரச இல்லங்கள் • அத்தியாயம் XLVII :- பொதுநடத்தையும் ஒழுக்கமும் 			
02	கணக்கீடு மற்றும் நிதிப்பிரமாணங்கள்				
I.	திரட்டுநிதி				
II.	வருடாந்த மதிப்பீடுகள்				
III.	வருடாந்த மதிப்பீடுகளுக்கிடையிலான வேறுபாடுகள்				
IV.	கணக்கீட்டு உத்தியோகத்தர், பிரதம கணக்கீட்டு உத்தியோகத்தர், வருமான கணக்கீட்டு உத்தியோகத்தர், அங்கீரமளித்தல், கொடுப்பனவுகளுக்கான அனுமதியளித்தல் மற்றும் சான்றூற்றுக்கிப்படுத்தல் தொழிற்பாடுகளைக் கையளித்தல் நட்டங்களும் விட்டுவிடுதலும் பற்றுச்சீட்டுக்கள் தொடர்பான நடைமுறைகள், பொதுநிதியை பாதுகாத்தலும் செலவு செய்தலும் மாற்றப்படாத காசோலை கொடுப்பனவு நடைமுறைகள்				
V.	பொதுப் பணங்களுக்கான பாதுகாப்பு இருப்புப் பொருட் கணக்கெடுப்புச் சபை அடியிதழ்சேர் புத்தகங்கள் கட்டுநிதி வங்கிக் கணக்குகள்				
VI.	வேலைகள் மற்றும் சேவைகள் - கட்டுமானத் திணைக்களங்கள்				
VII.	பொருட்களை கொள்வனவு செய்வதற்கான நடைமுறைகள், களஞ்சியத்தில் கையளித்தலும் சரிபார்த்தலும்				
VIII.	ஓப்பந்தங்கள் - கொள்ளல் நடைமுறையிலிருந்து விலகுதல்				

Annexure II

2nd Efficiency bar Examination for Grade II

01.	Office Administration and Establishment Code	Sub No (02)	Time – 02 Hours	100 Marks				
02.	Accounts and Financial Regulations	Sub No (03)	Time – 02 Hours	100 Marks				
01	Office Administration and Establishment Code							
This paper will be based on the following chapters of Establishments Code.								
Chapter II :- Recruitment Procedure and Appointment								
Chapter III :- Transfer								
Chapter IV :- Grant of monthly pay, Temporary status, Permanent status and Pensionability.								
Chapter V :- Release, Reversion and Termination of Employment.								
Chapter VIII :- Overtime, Holidays, Holiday pay and Allowance.								
Chapter XII :- Leave								
Chapter XIII :- Railway Warrants.								
Chapter XIV :- Travel on duty within the island.								
Chapter XLVII :- General conduct and discipline.								
02	Accounts and Financial Regulations							
I.	Consolidated Fund.							
II.	Annual Estimates							
III.	Variation in the Annual Estimates							
IV.	Accounting Officer, Chief Accounting Officers, Revenue Accounting Officers, Authorization, Approval and Certification of Payments. Certification of Payments. Delegation of Functions. Losses and Waivers. Procedure relating to Receipts, Custody and disposal of Public Funds. Dishonored cheques. Payments Procedures.							
V.	Security of Public Money. Board of Survey Counterfoil books Imprests Bank accounts							
VI.	Works and Services – Construction Departments							
VII.	Procedure in obtaining supplies, custody and verification of stores.							
VIII.	Contracts – Deviations from tender procedure.							